

INDEMNITY BOND FOR PAYOUT WITHOUT ORIGINAL POLICY DOCUMENT

அசல் பாலிசி ஆவணம் இல்லாமல் பணம் வழங்கலுக்கான இழப்பு காப்புறுதி பத்திரம்

(நிறைவேற்றுவதற்கு முன்னர் முத்திரை அலுவலகத்தில் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் ரூ. _____ மதிப்புக்கு முத்திரை பதிக்க வேண்டும், அல்லது சம தொகை மதிப்புள்ள நீதித் துறை சாரா முத்திரைத் தாளில், நகல் எடுக்க வேண்டும்)

இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் (தொகை வழங்கப்படுபவர் அனைவரது பெயர்கள் மற்றும் உத்தரவாதமளிப்பவர் பெயர்) _____
(அனைவரது வசிப்பிட முகவரி விபரங்கள்) _____

இதன் மூலம் அறிவிக்கப்படுவது என்னவென்றால், காப்புறுதி பாலிசி எண். _____
_____கொண்டது, ரூ. _____தொகைக்கு _____
_____ (ஆயுள் காப்புறுதி பெற்றவரின் முழுப்பெயர்) _____
_____ என்பவருக்கு ஆயுள் காப்புறுதி அளித்து எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ்
கம்பெனி லிமிடெட், மத்திய செயலாக்க மையம் இருக்குமிடம் _____
நிறுவனம் வழங்கியுள்ளது,

மேலும், மேலே சொல்லப்பட்ட பாலிசி ஆவணம் எண். _____ (பாலிசி எண்.
அல்லது உரிமை மாற்றம் செய்யப்பட்ட ஒப்பந்த தேதி) _____ திரு./குமாரி/திருமதி _____
_____ எனும் பாலிசிதாரரிடம் இருந்தது,
இப்பொழுது காணவில்லை.

ஆகையால், மேலே சொல்லப்பட்ட எஸ்பிஐ லைஃப் நிறுவனம், மேலே சொல்லப்பட்ட _____
_____ (தொகை வழங்கப்படுபவர் அனைவரது பெயர்கள் மற்றும்
உத்தரவாதமளிப்பவர் பெயர்) _____
மேலே சொல்லப்பட்ட நிறுவனத்துடன் இதனடியில் எழுதப்பட்டிருக்கும் வகையில் ஒப்பந்தம்
நிறைவேற்றிக்கொடுக்க முன்வந்துள்ள காரணத்தால், மேலே சொல்லப்பட்ட _____
_____ (தொகை வழங்கப்படுபவர் அனைவரது பெயர்கள்) _____
_____ களுக்கு மேலே சொல்லப்பட்ட பாலிசியின் தொகை மதிப்பு, அதாவது
ரூ. _____ வழங்க நிறுவனம் முடிவு செய்துள்ளது,

ஆகையால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் சாட்சியாகக் கொண்டு, மேலே சொல்லப்பட்ட இந்த
ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, மேலே சொல்லப்பட்ட நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ்
கம்பெனி லிமிடெட், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவைகளை நிறைவேற்றப்பட இருக்கையில், _____
_____ (தொகை வழங்கப்படுபவர் அனைவரது பெயர்கள்) _____
_____ க்கு பாலிசியின் தொகை மதிப்பை வழங்கவிருக்கிறது. (வழங்கப்படவிருக்கும் தொகை
பெற்றுக்கொண்டதாக உறுதிசெய்து) மேலே சொல்லப்பட்டவர்கள் _____ (தொகை
வழங்கப்படுபவர் அனைவரது பெயர்கள் மற்றும் உத்தரவாதமளிப்பவர் பெயர்) _____

அவர்கள் வாரிசுகள், நிறைவேற்றுவவர்கள் அல்லது நிர்வாக அதிகாரம் பெற்றவர்கள் அவ்வப்போது
மற்றும் அனைத்து சமயங்களிலும் நிறுவனத்திற்கு எந்த வித தீங்கு அல்லது இழப்பு ஏற்படாமல்
கவனித்துக் கொள்வார்கள், அதாவது எஸ்பிஐ லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், மற்றும்
அதன் வாரிசுரிமையர் அல்லது உரிமை கொடுக்கப்பட்டவர்களுக்கு அனைத்து செயல்கள்,
வழக்குகள், கேட்புரிமைகள் மற்றும் எவ்வகையினதான கோரிக்கைகளிலிருந்து மற்றும்
எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து, அது போன்றவை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம், தேர்வு
செய்யப்பட்டிருக்கலாம், கேட்கப்பட்டிருக்கலாம் அல்லது மேலே சொல்லப்பட்ட எஸ்பிஐ லைஃப்

இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், அதன் வாரிசுரிமையாளர் அல்லது உரிமை பெற்றவர்களுக்கு எதிராக எவராலும் அல்லது அவர் அல்லது அவள் அல்லது அவர்களிடம் ஒரிஜினல் பாலிசியை வைத்துக் கொண்டிருக்கும் காரணத்தால் _____ (பாலிசி எண். அல்லது உரிமை மாற்றம் பத்திரம் தேதி) _____ மீது உரிமை கொண்டாடுவதால் அல்லது அது சம்பந்தப்பட்ட எந்த ஒரு காரணத்திற்காகவும் செய்யப்படுவதாக இருக்கலாம்.

இதற்குச் சம்மதம் அளித்து மேலே சொல்லப்பட்ட _____ (தொகை வழங்கப்படுபவர் அனைவர் பெயர்கள் மற்றும் உத்தரவாதமளிப்பவர் பெயர்) _____ இதில் அவர்களாகவே இந்த _____ தேதி _____ மாதம் _____ 20 _____ வருடத்தில் கையொப்பமிட்டு _____ (தொகை வழங்கப்படுபவர் அனைவரது பெயர்கள் மற்றும் உத்தரவாதமளிப்பவர் பெயர்) _____ கொடுத்திருக்கிறார்கள்.

இவர்கள் முன்னிலையில்:

1) சாட்சியின் முழு கையொப்பம்: _____
சாட்சி 1-ன் பெயர்: _____
பதவிப்பெயர்: _____
முகவரி: _____

2) சாட்சியின் முழு கையொப்பம்: _____
சாட்சி 2-ன் பெயர்: _____
பதவிப்பெயர்: _____
முகவரி: _____

1. (பாலிசிதாரரின் கையொப்பம்)

2. (பாலிசிதாரரின் கையொப்பம்)

2. (உரிமை மாற்றம் பெற்றவரின் கையொப்பம்)

2. (உரிமை மாற்றம் பெற்றவரின் கையொப்பம்)

உத்தரவாதம் அளிப்பவர் கையொப்பம்:

உத்தரவாதம் அளிப்பவர் கையொப்பம்:

உத்தரவாதம் அளிப்பவர் பெயர்:

உத்தரவாதம் அளிப்பவர் பெயர்:

முகவரி: _____

முகவரி: _____

கவனிக்கவும்: இந்தப் பத்திரம் உள்ளூர் மொழியில் கையொப்பமிடப்பட்டால், சான்றளிக்கும் சாட்சி அளிப்பவர்களில் ஒருவரை, பத்திரத்தை நிறைவேற்றும் முன்னர் இந்த பத்திரத்தில் இருப்பவைகளை உள்ளூர் மொழியில் எடுத்துக் கூறி கட்சிக்காரர்களுக்கு/தரப்பினருக்கு பார்க்குவிளக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். எழுத்தறிவு இல்லாதவர்கள் பெருவிரல் ரேகையைப் புதிக்க வேண்டும், நீதிமான், எஸ்.இ.எம்., ஒரு கெஜட் அலுவலர், ஒரு வங்கி வளர்ச்சி அதிகாரி அல்லது மாநகராட்சி முதல் நிலை அதிகாரி ஒருவர் கேட்புரிமையாளரின் அடையாளம் குறித்து நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்கு சான்றளிக்க வேண்டும்.